1970 நவம்பர் 27]

கானலில் கிடைக்கிற தரம் குறைவாக இருக்கிறது என்று வல்லு நர்கள் கூறுகிருர்கள். இதற்கு, கொடைக்கானலில் இருக்கும் சீதோஷ்ணநிலே போதவில்லே என்று சொல்லுகிருர்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி எண்கள் 21-ம், 22-ம், முதலமைச்சரின் வேண்டுகோளின்படி தள்ளி வைக்கப்படுகின்றன.

வினுக்கள்—விடைகள் முடிவுற்றன.

திரு. கே. விநயகம் : நான் கையை உயர்த்திக் கொண்டே இருந்தேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி கொடுத்த உறுப்பினர் களில் கிட்டத்தட்ட பாதி உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லே.

THIRU K. VINAYAKAM : Sir, it is the *force* of habit you are rushing through questions . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அது அல்ல. 20 கேள்வி களுக்கும் கேள்வி கொடுத்த உறுப்பினர்கள் வந்து இருந்தால், துணைக் கேள்விகள் போட்டு இருப்பார்கள். உறுப்பினர்களில் பாதி பேர் வரவில்லே. ஆகவே, இந்த நிலே ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் வரவில்லே என்பது நமக்கு தெரியாது.

* குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் * வெள்ளிக்குறி இடப்பட் டிருந்தால், அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.

(2) ஒற்றி வைப்புத் தீர்மானங்கள்

(அ) அண்ணுமலேப்பல்கலேக்கழகத்தில் மாணவர்கள் வேலே நிறுத்தம்

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. டி. மார்ட்டின், திரு. ஆர். கருப்பையா, திரு. கே. விநயகம், திரு. என். எஸ். வி. சித்தன், திரு. சி. கோவிந்தராஜன் ஆகியோர் "அண்ணுமலே சர்வகலாசாலேயில் மாணவர்கள் வேலேநிறுத்தத்தைப் பற்றி" விவாதிக்க வேண்டுமென்று ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிருர்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பிலே, திரு. டி. மார்ட்டின், திரு. ஆர். கருப்பையா, திரு. கே. விநயகம், திரு. என். எஸ். வி. சித்தன் ஆகியோர் இந்த ஒற்றிவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிருர்கள். ஆகவே, திரு. கே. விநயகம் அவர்களேப் பேச அழைக்கிறேன்.

திரு. கே. விநயகம் : தலைவரவர்களே, நான் நேற்று ஒற்றி வைப்புத் தீர்மானத்தின்மீது பேசியதால், இன்று திரு. ஆர். கருப்பையா அவர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

திரு. ஆர். கருப்பையா : பேரவைத்தலைவரவர்களே, கடந்த 2 தினங்களாக அண்ணுமலேப் பல்கலேக் கழகத்தில் அறிவியல் பகுதிகள் மூடப்பட்டு விட்டன. காலவரையறையின்றி இப்படி திடீரென்று பல்கலேக்கழகம் மூடப்படுவதால், மாணவர்களுக்கு ஏற்படும் கஷ்டம் சொல்லி முடியாது. நான் அண்ணுமலே பல்கலேக்கழகத்திலே பயின்றவன். இதற்கு முன்னுலே பல்கலேக்கழகம் மூடப்பட்டு

இருக்கிறது. இப்படி பல்கலைக்கழகம் மூடப்படுவதால் அங்கே இருக்கும் மாணவர்களுக்கும், விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் தொல்லை ஏற்படுகிறது. இது போன்ற நிலைமை அடிக்கடி வருகிறது. இது போன்ற நிலைமை வரக்கூடாது. ஏழை மாணவர்கள் அனேகம் பேர் படிப்பதால், அதுவும் குறிப்பாக வெளியூரிலிருந்து வந்து படிக்கிற காரணத்தால், மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகிறார்கள்.

40 ஆண்டுகளாக பல்கலைக்கழகம் சிறந்த முறையில் நடந்து வந்தது. ஆனால் இந்த ஆட்சி ஏற்பட்ட 4 ஆண்டுகளில் பல முறை மூடப்பட்டு விட்டது. ஏதோ ஒரு சிறிய காரணத்திற்காக, சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததற்காக இந்த பல்கலைக்கழகத்தை மூடுவது முறையான காரியம் அல்ல. இப்படி அடிக்கடி பல்கலைக் கழகம் மூடப்படுவதால், அரசாங்கமே அந்தப் பல்கலைக்கழகத்தை எடுத்து நடத்தலாம். இல்லையென்றால், சிறு சிறு அசம்பாவிதங்களுக்காக, கல்லூரியை மூடாமல், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கஷ்டம் ஏற்படாத வகையில், அந்த அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைச்சர் அவர்களே அவற்றில் தலையிட்டு அதை போக்க வேண்டும். இப்படி மூடப்பட்டு இருக்கும் நிலை தொடர்ந்து இருக்குமானால், மாணவர்களுக்கு இருக்கும் கல்வி வசதி பாதிக்கப்படும். அவர்கள் கல்வி இழந்து, பொருள் வசதி இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆகவே, இந்த அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி குறித்து, இந்த மன்றத்தின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து, விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. சி. கோவிந்தராஜன் : தலைவரவர்களே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், கல்லூரியும், ஹாஸ்டலும் மூடப்படுவதற்கான காரணம், கடந்த 2, 3 மாதங்களுக்கு முன்னதாகவே, மாணவர்களுக்குள் சிறு தகராறு ஏற்பட்டு, அதனால் 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் திருப்பி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டாலும் கூட, அந்த சஸ்பென்ஷன் ரத்து செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக, மீண்டும் சர்வகலாசாலை திறக்கப்பட்ட பிறகு, மறுபடியும் கல்லூரி மூடப்படும்படியான நிலை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையை அங்கே உள்ள சர்வகலாசாலை அதிபரும், மற்ற அதிகாரிகளும் சேர்ந்து இரு மாணவர்கள் கோஷ்டியிடையே ஏற்பட்டு இருக்கும் பூசலை சமரசமாக திருப்பி விடுவதற்கு சஸ்பெண்ட் ஆர்டரை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இதனால் ஒரு பகுதி மாணவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அதனால் இரு கோஷ்டியிடையே மோதல் ஏற்பட்டது.

அதைத் தீர்ப்பதற்காக அந்த சர்வகலாசாலை காம்பஸ்ஸில் போலீஸ் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இப்படி போலீஸ் நிறுத்தி வைத்து இருப்பதன் மூலம் மாணவர்களிடையே ஒரு பீதியையும், பரபரப்பையும் உண்டு பண்ணியிருக்கிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டும், சர்வகலாசாலையிலும், கல்லூரிகளிலும், மாணவர்கள் படிக்கும் இடங்களிலும், போலீசைக் கொண்டு வந்து நிரந்தரமாக நிறுத்தி வைப்பது சரியான செய்கையாகாது. ஆதலால், உடனடியாக போலீசை வாபஸ் வாங்கவேண்டும். அப்போது

1970 நவம்பர் 27] **[திரு. சி. கோவிந்தராஜன்]**

தான் அந்தப் பிரச்சினை அதிகரிக்காமல், சர்வகலாசாலை மறுபடியும் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். தேவை ஏற்படுமானால், அமைச்சர் அவர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களை மறுபடியும் சேர அனுமதிக்கும் வகையில், சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்யச் சொல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படி அடிக்கடி சர்வகலாசாலை மூடப்படுகிற காரணத்தால், இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நாம் ஒரு நல்ல முடிவை எடுப்பதற்காக, இந்த மன்றத்தின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து, இந்த பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை குறித்து விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

<u>மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்</u> : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்தத்தை ஒட்டி மாண்புமிகு உறுப்பினர் இந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தை கொடுத்து, இந்த மன்றத்தின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து, இது பற்றி விவாதிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள். பல்கலைக்கழகம் மூடப்படவேண்டுமென்ற நோக்கத்தை யாரும் கொள்ள மாட்டார்கள். பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறக்கப் பட்டு, நாட்டுக்கு மிக நல்ல முறையில் செயல்படவேண்டுமென்று தான் எல்லோரும் விருப்பமாகவும், நோக்கமாகவும் கொள்வார்கள்.

சிறு சிறு காரணங்களுக்காக பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் வேலை நிறுத்தம் ஏற்படுவதும் இப்போது இயல்பான ஒன்றாக எங்கு பார்த்தாலும் ஏற்பட்டு விட்டதை நாம் எல்லோரும் நன்றாக உணர்கிறோம். இது இங்கே மட்டுமல்ல, உலகம் பூராவிலும் இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலைமை இருந்து இருக்கிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூடப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணம், விளைவுகள், விபரீதமான நிகழ்ச்சிகள் என்ன என்பதை அறிந்து கொள்ள நாம் சில பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

26—8—1970 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களில் இரு சாராரிடையே ஏற்பட்ட மோதலையொட்டி பல்கலைக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையை ஒட்டி 5 மாணவர்களை 30—9—1970 வரை பல்கலைக்கழகத்திலிருந்து தாற்காலிகமாக நீக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையொட்டி மாணவர்களிடையே பதட்ட நிலைமை ஏற்பட்டதன் காரணமாக 28—8—1970 முதல் மறு ஆணை பிறப்பிக்கும் வரை பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடிவிடுவது என்று துணை வேந்தர் முடிவு செய்து அதை அறிவித்தார்.

[திரு. இரா. நெடுஞ்செழியன்] [1970 நவம்பர் 27

12—10—1970 அன்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப் பட்டது. அப்பொழுது 28—8—1970 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி 5 மாணவர்கள் தாற்காலிகமாக நீக்கப்பட்டிருந்ததை எதிர்த்து மாணவர்களில் ஒரு பிரிவினர் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கோரினர். ஐந்து மாணவர்களுடைய தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட காலம் பல்கலைக்கழகம் மூடி யிருந்த காலத்தில் முடிவடைந்துவிட்டது என்றாலும் கூட, பல்கலைக் கழகம் திறந்ததற்குப் பிறகு தாற்காலிகமாக நீக்கப்பட்ட குற்றச் சாட்டு படியக்கூடாது ஆகவே ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மறுபடியும் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அப்படி ரத்து செய்யக்கூடாது என்று மற்றொரு சாரார் வற்புறுத்தினார்கள். இரண்டு சாரார்களுக்குமிடையே இருக்கிற தன்மைகள் ஓரளவுக்கு சுமூகமாகப் பேசி தீர்க்கப்படவேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களும், மற்றவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். நிலைமை முற்றி, மாணவர்களிடையே வெளியார் சிலரது தலையீடும் ஏற்பட்டதால், பல்கலைக் கழகத்தில் விபரீத விளைவுகள் ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால், 24—11—1970 அன்று மீண்டும் மூடிவைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, பயிற்சிக் கல்லூரி ஆகியவை தொடர்ந்து இயங்கிவருகின்றன. பட்டமேம்பட்ட பயிற்சி வகுப்புகளும் நுண்கலை இயல் வகுப்புகளும் நவம்பர் 30-ம்தேதி திறக்கப்பட இருக்கின்றன. புகுமுக வகுப்புகளும், பட்டப் படிப்பு வகுப்புகளும் தாற்காலிகமாக மூடிவைக்கப்பட்டிருக்கின்றன. இரு சாராரையும் அழைத்து வைத்து பேசி, சுமூகமான முடிவு ஏற்பட வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும்படி துணைவேந்தரும், மற்றவர் களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தான் பல்கலைக் கழகத்தை தாற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மூடாவிட்டால் வேறு பல விபரீத விளைவுகள் ஏற்பட்டு, ஏற்கனவே ஒருவர் குத்தப்பட்ட மாதிரி நிலைமைகள் ஏற்படலாம். இரு சாரா ருக்கும் அடிதடி நடந்து, அதன் மூலம் கலவரம் முற்றி இன்னும் தீவிரமாகப் போகும். ஆகவே, குறைந்த அளவுக்கு கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் தாற்காலிக மாக மூடப்பட்டிருக்கிறது. விரைவில் திறக்கப்படும். நிரந்தரமாக சுமுகமான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். மாணவர்களிடையே இரு சாராருக்குமிடையே ஏற்பட்டுள்ள மாச்சரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.

திரு. கருப்பையா அவர்கள் அடிக்கடி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இப்படி மூடப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டு வருகிறது என்று சொன்னார். 1938-லிருந்தே ஆண்டிற்கு ஒரு முறை யாவது வேலை நிறுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருந்து வந்திருக்கிறது. நான் இருந்தபொழுதே இருந்தது. ஆனால், அதற்கு

நான் காரணமாக இருந்திருக்கமாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பல்வேறு சூழ்நிலை ஏற்பட்டதன் காரண மாகத்தான் மூடவேண்டிய நிலை ஏற்படுகிறதே தவிர, நிர்வாகத்தின் தன்மைகளும், மற்றவைகளும் கூட இதற்குக் காரணம் அல்ல. நிர்வாகம் எந்த அளவுக்கு தலையிடவேண்டுமோ, அந்த அளவுக்கு தலையிட்டு சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. விரைவில் திறக்கப்படும். அதற்கான முயற்சிகளை அரசினரும், பல்கலைக்கழக துணை வேந்தரும் மேற்கொண்டிருக்கிறார்கள். விரைவிலே சுமுக மான சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

தற்பொழுது பல்கலைக்கழகத்தின் பாதிப் பகுதி நடந்துக்கொண் டிருக்கிறது. இன்னும் புகுமுக வகுப்பும், பட்டப் படிப்பு வகுப்பும் தான் தாற்காலிகமாக மூடிவைக்கப்பட்டிருக்கின்றன. விரைவிலே திறக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதைப்பற்றி மேலும் விவாதிப்பதன் மூலம், இருசாரா ருக்குமிடையே மோதல் இருப்பதன் காரணமாக மேலும் விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது. அமைதியான சூழ்நிலை ஏற் படுத்தப்பட்டு, பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படவேண்டும். ஆகவே, அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து இதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. சுமுகமான சூழ்நிலை ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாலும், விரைவில் மூடப்பட்ட வகுப்புகள் திறக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதாலும், இந்த ஒற்றிவைப்புத் தீர்மானத்திற்கு அவசியமில்லை என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அமர்கிறேன்.

THIRU K. VINAYAKAM : I want this information which will help the entire House and State. I am not putting anything out of the way.

ஐந்து மாணவர்களை இப்பொழுது சஸ்பெண்டு செய்து வைத்திருக்கிறார்களே, அவர்களில் நான்கு மாணவர்கள் வன்னியர்கள் என்றும், இன்னொருவர் வன்னியர் அல்லாதவர் என்றும் சொல்லப் படுகிறது. கம்யூனல் கலர் வருகிறதே, அதைப் போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து, அங்கு இந்தப் பூசல், ஜாதிச் சண்டை வராமல் பார்த்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

We are fighting shy of the real facts. We are allowing the subject to drift away.

இப்படி ஏதாவது நடந்துகொண்டே தான் இருக்கும். அதைத் தடுப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். நான் ஏன் இதைப்பற்றிக் கேட்கிறேன் என்றால், மாணவர்களுக்கும், அரசுக்கும், மக்களுக்கும் உதவி செய்வதற்குத்தான். அதைவிட்டு விட்டு உண்மையான பிரச்சினை தீர்க்கப்படாமல், வேறு விஷயத்தை பேசிவிட்டு, நானும் தீர்மானம் கொண்டுவந்தேன், மந்திரி அவர் களும் பேசினர், நானும் பேசினேன் என்று சொல்லிவிட்டு

போவதில் பயனில்லே. பிறகு இம்மாதிரி நடந்துகொண்டே தான் இருக்கும். நம்முடைய நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டு, அதற்காகத்தான் நான் விளக்கம் கேட்கிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் உள்ளத்தில் இருக்கிற காரணத்திளுல், சுமுக முடிவு என்று நான் குறிப்பிட்டேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இப்படி குறிப்பிட்டு சுட்டிக் காட்டுவதன் மூலம் ஜாதி பற்றிய நிலேமைகள் ஏற்படக்கூடும். அவை களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத் தான், அதைப் பற்றி விசாரணே நடத்தி சுமுகமான சூழ்நிலே ஏற்படவேண்டும். ஜாதி அடிப்படையில் மாணவர்கள் பிரிவதோ அல்லது வேறு வகை யில் பிரிவதோ எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என்று நான் தீவிரமாகக் கருதுவதன் காரணத்திளுல் தான், அதைப்பற்றி நட வடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றி மேலும் வளர்கின்ற அளவுக்குப் போகாத அளவுக்கு தடுத்து நிறுத்தவும், தொடர்ந்து நிலேயான உறுதியான சுமுக முடிவு ஏற்பட வேண்டுமென்றுதான் அரசு கருதுகிறது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலேவர் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கொடுத்த விளக்கத்திற்குப் பிறகு, அவையில் பிற அலுவல் களே ஒத்திவைத்து இதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லே என்று நான் கருதுவதால் இதற்கு நான் அனுமதி தர மறுக்கிறேன்.

(ஆ) மதுரையில் கைநெசவாளர்கள் கைது செய்யப்பட்டதும் அதையொட்டிய கிளர்ச்சியும், மறியலும்.

மாண்புமிகு பேரவைத் தலேவர் : அடுத்து, திருமதி ஜானகி அம்மாள் அவர்கள் மதுரை நகரில் பல்லாயிரக்கணக்கான கைநெச வாளர்கள் கடந்த 24—10—1970-ம் தேதி முதல் கூலி உயர்வு கோரி நடந்த கிளர்ச்சியில் 146 பேர்கள் கைது செய்யப்பட்டதும், தொடர்ந்து கிளர்ச்சியும், மறியலும் நடத்தவிருக்கும் நிலேமையினுல் ஏற்பட்டுள்ள அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க சபையின் பிற அலுவல்களே ஒத்திவைக்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் கொடுத்திருக்கிருர். இது அரசின் அன்ருட அலுவல்களின் கீழ் வருகிற காரணத்திளுல், இதற்கு நான் அனுமதி தர மறுக்கிறேன்.

(இ) கிராம அதிகாரிகள் நடத்த இருக்கும் வேலே நிறுத்தம்.

மாண்புமிகு பேரவைத் தலேவர் : அடுத்து, திரு. சீமைச்சாமி அவர்கள்

" the proposed strike by the village officers in the State due to failure of Government to implement their demands presented to Government on 28th March 1970.